



தகவல்

அர்ப்பம் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

**முனைவர் ரா.பிரதாப்குமார்**

**மாநிலத் தகவல் ஆணையர்**

\*\*\*\*\*

**வழக்கு எண். SA 352/B/2020**

திரு. M. கிருஷ்ணகுமார்

மேல்முறையீட்டாளர்

பொது தகவல் அலுவலர்,  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
சூலூர் வட்டாட்சியர் அலுவலகம்,  
கோயம்புத்தூர் மாவட்டம்.

எதிர்

பொது அதிகார அமைப்பு

### **ஆணை**

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. M. கிருஷ்ணகுமார் மற்றும் பொது தகவல் அலுவலர், திரு. நாட்ராயன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சூலூர் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 08.11.2019 தேதியிட்ட மனுவில், கோவை மாவட்டம், சூலூர் தாலுகாவில் உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் அரசு அனுமதி பெற்ற கிறிஸ்தவ ஜெபக்கூடங்களின் எண்ணிக்கைகள், அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளர் பெயர், முகவரி, தொடர்பு எண்கள் மற்றும் அரசு அனுமதி பெறாத ஜெபக்கூடங்கள் பற்றியும் தகவல் கோரி, பொது தகவல் அலுவலர், சூலூர் வட்டாட்சியர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார்.

3. பொது தகவல் அலுவலரால் வழங்கப்பட்ட தகவல் திருப்தியளிக்கவில்லை என்பதால் மனுதாரர், 7.12.2019 தேதியிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்து தகவல் ஏதும் பெறப்படாததால் தகவல்களை பெற்றுத் தருமாறு தெரிவித்து, மனுதாரர் 09.1.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின்போது, இதுபோன்ற ஜெபக்கூடங்கள் நடத்தப்படுவதற்கு காவல் துறை அனுமதி பெறப்பட்டுள்ளதா, City Police Act நடைமுறை என்ன என்பது பற்றியும் அறிந்து, மேலும், இத்தகைய கட்டிடங்கள் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் உயரம் இருப்பது பற்றியும் எந்த துறையின் அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ளது என்பது பற்றியும் கோட்டாட்சி அலுவலர், (கோயம்புத்தூர்), இந்து அறநிலையத்துறை இணை இயக்குநர், துணை இயக்குநர்(பஞ்சாயத்து), சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களும் இணைந்து அதுசம்பந்தமாக தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் அரசாங்க அனுமதி பெற்று கட்டப்பட்டு இருக்கிறதா அல்லது சொந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளதா என்று மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளதை விசாரணை செய்து 21 நாட்களுக்குள் மனுதாரருக்கும் மற்றும் ஆணையத்திற்கும் தெரிவிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் கேட்டுக்கொள்கிறது. மேலும், விசாரணையின்போது மனுதாரரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

மேற்சொன்ன ஆவணங்களை பரிசீலிக்கையில், மனுதாரருக்குரிய தகவல்கள் அவருக்கு கிடைக்கவில்லை என்பதை நன்கு உணர முடிகிறது. இருப்பினும் மனுதாரர் பிரிவு 6(1)ல் கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என ஆணையம் கருதி, இவ்வழக்கின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-

1. மனுதாரரின் 08.11.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்கள் தொடர்பாக, அரசாணை எதுவும் சூலூர் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அலுவலகத்தில் இல்லை என்பதால், மனுதாரர் எந்த நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று பொது தகவல் அலுவலர், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
2. பொது தகவல் அலுவலர், இவ்வாணை கிடைக்கப் பெற்ற 7 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புக்க அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து, இவ்வாணையத்திற்கு பதிவஞ்சல் மூலம் சமர்ப்பிக்க ஆணையம் உத்தரவிட்டு, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 352/B/2020

பெறுநர்

பொது தகவல் அலுவலர்,  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
சூலூர் வட்டாட்சியர் அலுவலகம்,  
கோயம்புத்தூர் மாவட்டம்.

திரு. M. கிருஷ்ணகுமார், த/பெ மணி,  
37ASRS நகர், சூலூர்,  
கோவை மாவட்டம்.  
அலைபேசி - 63807 08225.

